

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 919 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நேற்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வந்த 125,000க்கும் அதிகமான மக்களுக்கு நன்றி. நாங்கள் இப்போது 6.1 மில்லியன் தடுப்பூசிகளை எட்டியுள்ளோம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ்-இல் உள்ள மக்கள் தொகையில் 1/3 பகுதியினருக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நீங்கள் இன்னும் உங்களுடைய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாகப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
- ▶ பரந்த மேற்கு சிட்னி (Greater Western Sydney) மற்றும் தென்மேற்கு சிட்னி (Southwest Sydney) ஆகிய பகுதிகள், இன்னும் அதிகூடிய நோய்த்தொற்றாளர்களைக் கொண்டுள்ளன. கில்ட்டிபோர்ட் (Guildford), ஓபர்ன் (Auburn), மெரிலேண்ட்ஸ் (Merrylands), கிரேஸ்டேன்ஸ் (Greystanes), கிரான்வில் (Granville), பஞ்ச்பௌல் (Punchbowl), யகூனா (Yagoona), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள், மிகவும் கவலைக்கிடமான பகுதிகளாக உள்ளன. உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- ▶ வெளியே செல்லவேண்டிய கட்டாய தேவை இல்லாவிட்டால், வீட்டிலேயே தங்கியிருங்கள். அத்துடன், உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு தடவையும், நோய்த்தொற்றுக்கு நீங்கள் ஏற்கெனவே முகம்கொடுத்திருப்பீர்கள் அல்லது இனிமேல் முகம்கொடுப்பீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
- ▶ நீங்கள் 16-39 வயதிற்குட்பட்டவராகவும், கவலைக்கிடமான புறநகர்ப்பகுதியில் வசிப்பவராகவும் இருந்தால், நீங்கள் ஒரு முன்னுரிமைத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். தயவுசெய்து இந்த வாய்ப்பை வீணாக்காதீர்கள். உங்களது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பதிவு செய்ய, தயவுசெய்து [Priority COVID-19 vaccination booking for 16 to 39 year-olds | NSW Government](#) -க்குச் செல்லுங்கள்.
- ▶ உங்களது தடுப்பூசியின் முழு செயற்திறனையும் அடைய, 2-3 வாரங்கள் ஆகும் என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும். கோவிட்-இல் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடத்தைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கவும், அத்துடன் கண்டிப்பாக விதிமுறைகளிற்கு ஏற்ப நடந்துகொள்ளவும். எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக, இரண்டு தடுப்பூசி மருந்தளவுகளையும் (டோஸ்களையும்) பெற்றுக்கொள்ளுமாறு ஒவ்வொருவரும் வலியுறுத்தப்படுகிறீர்கள்.
- ▶ டெல்டா நோய்க்கிருமித் திரிபு, நம்பமுடியாத அளவிற்கு தொற்றுவிளைவிக்கக்கூடியதாகும். கோவிட் -19 உங்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தக்கூடும், அத்துடன் இளைஞர்கள் கூட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
- ▶ மாநிலம் முழுவதும் தடுப்பூசி விகிதம் அதிகரித்து வருவதைக் காண்பது சிறப்பாக உள்ளது. ஒரு திறம்பட்ட பதில்நடவடிக்கை நியூ சவுத் வேல்ஸ் சமூகத்திடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. எம்மையும், எமது அன்புக்குரியவர்களையும், எங்கள் சமூகங்களையும் பாதுகாக்க, நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.